1974 மார்ச் 9]

திரு. த. சோனையா : தலைவரவர்களே, அமைச்சர் அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். மேலச்சொறிக்குளம், பாப்பாங் குளம், ஆலங்குளம், பழையனூர் போன்ற பஞ்சாயத்துக்களை ஒன்றாக இணைத்து ரோடு போட்டால், அந்த வழியாகக் கிட்டத் தட்ட 4000 ஜனத்தொகை பயன்பெறும். அதை மனதில் வைத்து அந்தப் பஞ்சாயத்துக்களை ஒன்றாக இணைத்து அந்த ரோடு போடும் திட்டத்தைப் பரிசீலிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : தலைவர் அவர்களே, அவருடைய மூலக் கேள்வி மேலச்சொறிக்குளம் பஞ்சாயத்து பற்றியதாகும். அது 4.8 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அது திருப்புவனம் ஒன்றியத்திலே பராமரிக்கப்பட்டு வருகிறது. இணைப்புச்சாலைத் திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டுமானால் 1,500 ஜனத்தொகைக்கு மேல் உள்ள இடமாக இருக்கவேண்டும். 5 பஞ்சாயத்துக்களை ஒன்றாக இணைத்து 1,500 ஜனத்தொகை வரு கிறது என்று சொன்னால், பல ஊர்களைச் சேர்த்து சாலைகளை அமைக்கும் திட்டங்களைத் தற்போது கவனிப்பதற்கு இல்லை.

திருப்புவனம் ஒன்றியத்தில் கண்மாய்கள் மராமத்து

*344 வினா.—திரு. த. சோனையா : மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை யளிப்பாரா—

(அ) இராமநாதபுரம் மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கணக்கனேந்தல், வில்லியானேந்தல், வாலியானேந்தல் கண்மாய்கள் 1971-72 ஆம் ஆண்டில் உடைப்பெடுத்தனவா ?

(இ) ஆம் எனில், அவ்வுடைப்புகளை அடைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதா?

(உ) அதற்கான செலவுத் தொகை பட்டுவாடா செய்யப்பட் டுள்ளதா ?

மாண்புமிகு திரு. அ. பெ. தர்மலிங்கம் : (அ) ஆம்.

(இ) இதற்காகத் தனியாக ஆணை ஒன்றும் பிறப்பிக்கவில்லை எனினும், சிவகங்கை கோட்டாட்சியாளரால் தகுந்த நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு உடைப்புகள் அடைக்கப்பட்டன.

(உ) ஆம்.